

(High Rag. P. & S. C. S., T. & E.) 6/77

## විවාහ ලේකම් පොත

விவாத படித்தும் புத்தகம் REGISTER OF MARRIAGES

විවාහ ලියාදී විකිරීම් ආදාළතාක (112 පරිච්ඡේදය)

விவாதப் பதிகாடி தட்டும் (அளி. 112)

*Marriage Registration Ordinance (Cap. 112)*

ଫଳ୍ପାତ୍ର  
ନିବ.  
No.

1263 \*

第二部分

సామాన్ కుర్కులు

08 MAR 2000

ରୀମାନ୍ଦ୍ରିଯ ମହ ଟେ  
ପିଲାଗୁଡ଼ିକ ଜିଲ୍ଲାପାତ୍ରୀ District

ମୁଦ୍ରଣ କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ପରିଷଦ୍ କାମିକ୍  
ମହିନା ଅନୁମତି କିମ୍ବା District ଲିଙ୍ଗରେ ଲାଗୁ

கணக்கு) ஆலைவர் தேவானி எடுத்திடும் போது (எனக்கு மிகவும் விரும்பும் நிலையில்) சூழ்நிலை அம்முடிவு என்று அறியப்பட்டது.

{ රෙඛිකුත්තානු (නෑත්තාවේ) සඳහා තිබූතා  
පැමුණුම්පියිස්තර් (ඇංග්‍රීසු මුදු (මධ්‍යස්ථානු-මුදු තිබූතා  
Registrar for Minister as the case may be)

இது எனது நாட்டு வெள்ளுக்கு முடிவிலே ஒரு விவாதம் அப் படிவதை அவர்கள் தீர்க்கிறோம் இச்சாட்சியின் சமாத்தில் நிறைவேற்றப்பெற்றது.

Welcomes

*general  
for*

වෙළඳුන් ආරුණි හඳුනු ජ්‍යෙෂ්ඨ මෝ  
වාස්තා - ගැලීමුව, සැලීම්හිලිය,  
ඇගුරුවායක.

ବ୍ୟାକୁଳେ ଆରତୀର ଦେଇଲୁଙ୍କ ପ୍ରେସ୍‌ର ଶହୀଦ  
ଏକମାତ୍ର ଉତ୍ସବାଳୁ - ଅଧିକାର ଲମ୍ବା ହେଉ  
ଦେଖିଲୁ (୨୦୧୫-୧୬) ୩୮। କବିତାରେ, ଅଛିଯାଇ

{ රෝගීවාරත්තන (තැනක්වී) සඳහා තිබූ නාම  
පතිචාකාරීයන්තර (අවලතු) මූල්‍ය  
Registrar (or) Minister

ஈடுபாதையில் அமைக்கப்படும் சாட்சியின் வைத்தொடர்பும்  
 Signature of Witness  
 ஈடுபாதையில் முழும் பெயரும் நிலைவரம் அல்லது தொழிலும் வசிப்பிடிடமும்  
 Name in full, Rank or Profession and Residence of Witness

ഡോക്ടറുടെ സ്വന്തമായ ഒരു പേര്  
 ശാസ്ത്രിയൻ അദ്ദേഹത്തിൽ  
 Signature of Witness

ഡോക്ടറുടെ സ്വന്തമായ ഒരു പേര്  
 ശാസ്ത്രിയൻ അദ്ദേഹത്തിൽ  
 മുമ്പു പ്രവർത്തിച്ച നിലവാരവായാണ് എന്നു തൊഴിലുമുഖ വഴിപ്പിടിച്ചു

Name in full, Rank or Profes-

Alcescens